

அரச அச்சக கூட்டுத்தாபனம் - 2021

1. நிதிக்கூற்றுக்கள்

1.1 முனைப்பழியுள்ள அபிப்பிராயம்

அரச அச்சக கூட்டுத்தாபனத்தின் 2021 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான விரிவான வருமானக் கூற்று உரிமை மூலதனத்தில் மாற்றங்கள் கூற்று, காசுப்பாய்ச்சல் கூற்று மற்றும் முக்கியமான கணக்கீட்டுக் கொள்கைகளினதும் ஏனைய விளக்கத் தகவல்களினதும் பொழிப்புக்களை உள்ளடக்கிய 2021 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலைமைப்பின் 154(1) ஆம் உறுப்புரையிலுள்ள ஏற்பாடுகளுடன் சேர்த்து வாசிக்கப்படும் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டம் மற்றும் 1971 இன் 38 ஆம் இலக்க நிதி அதிகாரச்சட்டம் என்பவற்றின் ஏற்பாடுகளுக்கு இணங்க எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. பாராளுமன்றத்திற்கு அறிக்கையிடப்படவேண்டுமென நான் கருதுகின்ற எனது கருத்துரைகளும் அவதானிப்புகளும் இந்த அறிக்கையில் காணப்படுகின்றன.

இந்த அறிக்கையின் 1.5 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்களின் தாக்கங்களைத் தவிர்த்து கூட்டுத்தாபனத்தின் 2021 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமையினையும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதனது நிதிசார் செயலாற்றலினையும் காசுப்பாய்ச்சலினையும் இலங்கை கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க நிதிக்கூற்றுக்கள் உண்மையாகவும் நியாயமாகவும் தருகின்றன என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இந்த அறிக்கையின் 1.5 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்கள் தொடர்பாக எனது அபிப்பிராயம் முனைப்பழியுள்ளதாகக்கப்படுகின்றது.

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (எஸ்எல்ஏயுஎஸ்எஸ்) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். அவ் நியமங்களின் கீழான எனது பொறுப்புக்கள் எனது அறிக்கையில் நிதிக்கூற்றுக்களின் கணக்காய்விற்கான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள் பகுதியில் மேலும் விபரிக்கப்படுகின்றன. எனது முனைப்பழியுள்ள கணக்காய்வு அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக்கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

1.3 நிதிக்கூற்றுக்களிற்கான முகாமைத்துவத்தினதும் அவ் ஆளுகைக்கு உட்பட்ட தரப்பினர்களினதும் பொறுப்புக்கள்

நிதிக்கூற்றுக்களை இலங்கை கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க தயாரித்து சரியாகவும் நியாயமாகவும் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

நிதிக்கூற்றுக்களைத் தயாரிக்கும் போது, கூட்டுத்தாபனம் தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவொன்றாக தொடர்ந்து செயற்படுவதற்கான அதன் ஆற்றலினை மதிப்பீடு செய்தல், தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவுடன் தொடர்புடைய விடயங்களை பொருத்தமானவாறு வெளிப்படுத்துதல் மற்றும் முகாமைத்துவமானது கலைப்பதற்கு கருதினால் அல்லது வேறு மாற்று வழியில்லாவிட்டால் செயற்பாடுகளினை இடைநிறுத்த நடவடிக்கை எடுத்தால் தவிர தொடர்ந்தியங்கும் கணக்கீட்டு எண்ணக்கரு அடிப்படையினை பயன்படுத்துதல் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

கூட்டுத்தாபனம் நிதி அறிக்கையிடல் செயன்முறையை மேற்பார்வை செய்தல் அவ் ஆளுகைக்குட்பட்ட தரப்பினர்களின் பொறுப்பாக உள்ளது.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 16(1) ஆம் பிரிவின் பிரகாரம் கூட்டுத்தாபனம்வருடாந்த மற்றும் காலரீதியான நிதிக்கூற்றுக்களை தயாரிக்கக்கூடியவாறு கூட்டுத்தாபனம் அதன் அனைத்து வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களின் புத்தகங்கள் மற்றும் பதிவேடுகளை முறையாக பேணுதல் வேண்டும்.

1.4 நிதிக்கூற்றுக்களின் கணக்காய்வுசம்பந்தமாக கணக்காய்வாளரின் பொறுப்பு

மோசடி அல்லது தவறு காரணமாக ஏற்படக்கூடிய அனைத்துப் பொருண்மையான பிறழ் கூற்றுக்களிருந்து நிதிக்கூற்றுக்கள் விடுபட்டுள்ளனவா என்பதற்கான நியாயமான உறுதிப்பாட்டைப் பெற்றுக்கொள்வதும் எனது அபிப்பிராயத்தை உள்ளடக்குகின்ற கணக்காய்வாளர் அறிக்கை ஒன்றை வழங்குவதும் எனது குறிக்கோள்களாக உள்ளன. நியாயமான உறுதிப்பாடென்பது உறுதிப்பாட்டின் உயர் நிலையொன்றாக காணப்படுகின்ற போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களிற்கு இணங்க மேற்கொள்ளப்படுகின்ற கணக்காய்வில் பொருண்மையான பிறழ்கூற்றொன்று காணப்படுகையில் அதனை எல்லா வேளையிலும் கண்டுபிடிக்கும் என்பதற்கு அது உத்தரவாத்தினை வழங்குவதில்லை. பிறழ்கூற்றுக்களானவை மோசடி அல்லது தவறு காரணமாக எழக்கூடுமென்பதுடன் அவற்றுள் இந்த நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பாவனையாளர்களால் மேற்கொள்ளப்படும் பொருளாதாரத் தீர்மானங்கள் மீது தனித்தனியாகவோ அல்லது கூட்டுமொத்தமாகவோ செல்வாக்குச் செலுத்தக்கூடுமென நியாயமாக எதிர்பார்க்கப்படுபவை பொருண்மையானவையாக கருத்திலெடுக்கப்படும்.

இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வின் பகுதியொன்றாக கணக்காய்வின் போது உயர்தொழில் தீர்ப்புக்களை நான் மேற்கொண்டு உயர்தொழில் ஐயப்பாட்டினையும் பேணுகின்றேன். அத்துடன்,

- மோசடி அல்லது தவறு காரணமாக நிதிக்கூற்றுக்களிற்கு ஏற்படக்கூடிய தவறான கூற்றுக்களின் பொருண்மையான ஆபத்துக்களை இனங்கண்டு மதிப்பீடு செய்தல், அந்த இடர்களை எதிர்கொள்ளக்கூடிய கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைத்துச் செயற்படுத்துதல் மற்றும் எனது அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்குப் போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை பெற்றுக்கொள்ளுதல் மோசடியானது கூட்டுச்சதி, கள்ளத்தனம், வேண்டுமென்று விட்டுவிடுதல்கள், தவறான வெளிப்படுத்தல்கள் அல்லது உள்ளகக் கட்டுப்பாட்டிலான எல்லை மீறல்களை உள்ளடக்குவதால் மோசடி மூலம் ஏற்படும் பொருண்மையான பிறழ் கூற்றொன்றைக் கண்டுபிடிக்காது விடுவதால் ஏற்படும் ஆபத்தானது தவறின் மூலமான விளைவொன்றைவிடக் கூடியதாகும்.
- சந்தர்ப்பங்களிற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைப்பதற்காக கணக்காய்வுடன் தொடர்புடைய உள்ளகக் கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவை பெற்றுக்கொள்வதற்காகவேயன்றி கூட்டுத்தாபனத்தின் உள்ளகக் கட்டுப்பாடுகளின் செயற்திறன் மீது அபிப்பிராயமொன்றை தெரிவிக்கும் நோக்கத்திற்காக அல்ல.
- பயன்படுத்திய கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தப்பாடுகளையும் கணக்கீட்டு மதிப்பீடுகளின் நியாயத் தன்மையினையும் மற்றும் முகாமைத்துவத்தால் மேற்கொள்ளப்பட்ட தொடர்புடைய வெளிப்படுத்தல்களினையும் மதிப்பீடு செய்தல்.
- பெற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வுச் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு முகாமைத்துவத்தின் தொடர்ந்தியங்கும் கணக்கீட்டு எண்ணக்கரு பயன்பாட்டின் பொருத்தப்பாடுகள் தொடர்பிலும், தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவிற்கு அமைய தொடர்ந்து செயற்படுவதற்கு கூட்டுத்தாபனத்திற்கு உள்ள ஆற்றல் தொடர்பில்

குறிப்பிடத்தக்க ஐயப்பாட்டிற்கு காரணமாகவுள்ள நிகழ்வுகள் அல்லது நிலைமைகளுடன் தொடர்புடைய பொருண்மையான நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றதா என முடிவிற்குவருதல். பொருண்மையான நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றது என நான் முடிவுக்குவந்தால், அல்லது எனது அபிப்பிராயத்தினை மாற்றியமைப்பதற்கு அவ்வாறான வெளிப்படுத்தல்கள் போதியளவாக காணப்படாதிருக்கையில், நிதிக்கூற்றுக்களிலுள்ள வெளிப்படுத்தல்களுடன் தொடர்புபட்டுள்ள எனது கணக்காய்வு அறிக்கையின் மீது கவனம் செலுத்துதல் வேண்டும். எனது கணக்காய்வு அறிக்கைத் திகதி வரையிலும் பெற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வுச் சான்றுகள் எனது முடிவுகளிற்கு அடிப்படையாகக் காணப்படுகின்றன. எவ்வாறாயினும், எதிர்கால நிகழ்வுகள் அல்லது நிலைமைகள் கூட்டுத்தாபனத்தின் தொடர்ந்தியங்கும் நிலையினை இடைநிறுத்துவதற்கு காரணங்களாக அமையலாம்.

- வெளிப்படுத்தல்கள் அடங்கலாக நிதிக்கூற்றுக்களின் ஒட்டுமொத்த சமர்ப்பித்தல், கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கங்களை மதிப்பீடு செய்தல் மற்றும் நியாயமான சமர்ப்பித்தலினை நிறைவேற்றுவதற்கு அடிப்படையாகக் காணப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் நிகழ்வுகளை நிதிக்கூற்றுக்கள் பிரதிநிதித்துவம் செய்கின்றனவா என்பதனை மதிப்பீடு செய்தல்.

பின்வருவனவற்றை பரிசீலிப்பதற்கு சாத்தியமானதாகவும் அவசியமானதுமானதாகவும் கணக்காய்வின் நோக்கெல்லை விஸ்தரிக்கப்பட்டுள்ளது.

- கூட்டுத்தாபனம் செயற்பாடுகளை தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யக்கூடியவாறான தகவல்களை சமர்ப்பிக்கும் நோக்கில் அமைப்பு, முறைமைகள், நடைமுறைகள், ஏடுகள், பதிவேடுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் முறையாகவும் போதுமானதாகவும் வடிவமைக்கப்பட்டிருந்தனவா என்பதுடன் அத்தகைய முறைமைகள், நடைமுறைகள், புத்தகங்கள், பதிவேடுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் ஆக்கபூர்வமான செயற்பாட்டில் உள்ளனவா என்பதும்,
- கூட்டுத்தாபனம் ஆளுகை சபையால் வழங்கப்பட்ட பொருத்தமான எழுத்து மூலமான சட்டம் அல்லது ஏனைய பொதுவான அல்லது விசேட பணிப்புரைகளுடன் கூட்டுத்தாபனம் இணங்கியிருந்ததா என்பதும்,
- கூட்டுத்தாபனம் அதன் அதிகாரங்கள், தொழிற்பாடுகள் மற்றும் கடமைகளின் பிரகாரம் செயற்பட்டிருந்தனவா என்பதும், மற்றும்
- வளங்கள் கால வரையறைகளினுள்ளேயும் பொருத்தமான சட்டங்களிற்கிணங்கவும் சிக்கனமாகவும் வினைத்திறனாகவும் ஆக்கபூர்வமாகவும் கொள்வனவு செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டிருந்தனவா என்பதும் ஆகும்.

1.5 நிதிக்கூற்றுக்களை தயாரித்தல் தொடர்பான கணக்காய்வு அவதானிப்புகள்

1.5.1 நிதிக்கூற்றுக்களை தயாரித்தல் தொடர்பிலான உள்ளக கட்டுப்பாடு

கொடுக்கல் வாங்கல்களின் முகாமைத்துவத்தின் பொதுவான மற்றும் திட்டவட்டமான அதிகாரத்துடன் நடைமுறைப்படுத்தல், உரிய நிதியிடல் நியமங்களுக்கிணங்க நிதிக்கூற்றுக்களை தயாரிப்பதற்கு தேவையான வகையில் கொடுக்கல் வாங்கல்களை பதிவு செய்தல் மற்றும் சொத்துக்களுக்கான கணக்கறிக்கையை பேணுதல், முகாமைத்துவத்தின் பொதுவான மற்றும் குறிப்பான அதிகாரத்துடன் மாத்திரம் சொத்துக்களுக்கு பிரவேசித்தல், பதிவு செய்யப்பட்ட சொத்துக்களுக்கான கண்களித்தகைமை பேணப்பட்டு சொத்துக்களுடன் நியாயமான காலப்பகுதியினுள் ஒப்பிடல் மற்றும் வேறுபாடுகள் காணப்படுமாயின் அவை தொடர்பில் உரிய நடவடிக்கை எடுத்தல் ஆகியவற்றுக்காக நியாயமான உறுதிப்பாடொன்றை பெற்றுக்கொள்ள போதியளவான “சிறப்பான முறையில்

திட்டமிடப்பட்ட” உள்ளக கணக்கீட்டு கட்டுப்பாட்டு கட்டமைப்பொன்றினை நிறுவனத்தினால் நடாத்திச் செல்லப்படல் அவசியமானதாகும்.

1.5.2 இலங்கைக் கணக்கீட்டு நியமத்துடனான இணக்கமின்மைகள்

| குறித்த நியமம் தொடர்பாக இணங்காமை | முகாமைத்துவத்தின் கருத்துரை | பரிந்துரை |
|---|--|--|
| (i) இலங்கை கணக்கீட்டு நியம இலக்கம் 01 இன் பந்தி 69 பிரகாரம் மீளாய்வாண்டு திசெம்பர் 31 ஆம் திகதியன்று கூட்டுத்தாபனத்தின் நீண்டகால கடன் மீதியான ரூபா 55,497,200 யின் அறிக்கையிடும் காலப்பகுதியின் இறுதி முதல் 12 மாதங்களுக்கு அதிகரிக்காத காலப்பகுதியினுள் செலுத்த வேண்டிய தொகை மற்றும் 12 மாதங்களிலும் கூடிய காப்பகுதியினுள் செலுத்த வேண்டிய தொகையை வெளிப்படுத்த வேண்டிய போதும் அவ்வாறு நடவடிக்கை எடுத்திருக்கவில்லை. | தவறை ஏற்றுக்கொள்கிறேன். எதிர்வரும் ஆண்டில் நிதிக்கூற்றுக்கள் தயாரிக்கும் போது அதனை சரியாக வெவ்வேறாக காட்ட நடவடிக்கை எடுக்கிறேன். | உரிய கணக்கீட்டு நியமம் பிரகாரம் கணக்கு வைக்க மேற்கொள்ள வேண்டும். |
| (ii) இலங்கை கணக்கீட்டு நியம இலக்கம் 08 இன் பந்தி 49 பிரகாரம் கடந்த ஆண்டு தவறுகளில் தன்மை மற்றும் நிதிக்கூற்றுக்களில் உள்ள தாக்கத்திற்கு உள்ளாகியுள்ள வரிசை உருப்படிகளில் சீர் செய்யப்பட்ட நிதி பெறுமதி தொடர்பான விவரங்கள் நிதிக்கூற்றுக்களில் வெளிப்படுத்த வேண்டிய போதும் அவ்வாறு செயற்பட்டிருக்கவில்லை. கடந்த ஆண்டின் செம்மையாக்கல் காரணமாக முன்னைய ஆண்டு கணக்குகளில் ரூபா 22,914,300 ஆன மிகை ரூபா 43,734,288 ஆன பற்றாக்குறையாக இருந்ததுடன் அது தொடர்பாக கணக்குகளில் வெளிப்படுத்தப்பட்டிருக்கவில்லை. | பதில் வழங்கப்படவில்லை. | -மேற்படி- |
| (iii) இலங்கை கணக்கீட்டு நியம இலக்கம் 16 இன் பந்தி 16 (b) இன் பிரகாரம் சொத்துக்களை பயன்படுத்த முடியுமான நிலைக்கு மற்றும் நிலையத்திற்கு கொண்டுவர செலவாகும் கிரயத்தை குறித்த ஆதன பொறிகள் மற்றும் உபகரணங்களின் கிரயமாக இணங்காண வேண்டிய போதும் இயந்திரத்தை இஸ்தாபிக்கும் கைத்தொழிச்சாலையின் நிர்மாணங்களுக்காக செலவிடப்பட்ட நிறுத்தப் பணமான ரூபா 703,095 | குறித்த செயலில் முன்னேற்றத்தை கவனத்திற் கொண்டு இறுதி கொடுப்பனவை மேற்கொண்டதன் பின்னர் 2022 கணக்குகளில் சரி செய்ய நடவடிக்கை எடுக்கிறேன். | -மேற்படி- |

தொகை, செயலாற்றுகை காப்பின் பெறுமதியான ரூபா 650,000 மற்றும் பெறுமதி சேர்க்கப்பட்ட வரி தொகையான ரூபா 12,670 உள்ளடங்கிய கூட்டுப் பெறுமதி ரூபா 1,365,765 கணக்கிடப்படாததனால் ஆதன பொறிகள் மற்றும் உபகரணங்கள் அப் பெறுமானத்தினால் குறைத்துக் காட்டப்பட்டிருந்தது. அதனுள் மீளாய்வாண்டு பெறுமானத் தேய்வு செலவினமும் ரூபா 65,434 யினால் குறைத்து காட்டப்பட்டிருந்தது.

- (iv) இலங்கை கணக்கீட்டு நியம இலக்கம் 16 இன் பந்தி 51 இன் பிரகாரம் சொத்தொன்றின் எஞ்சிய பெறுமதி (Residual value) மற்றும் அதன் பயனுள்ள ஆயுட்காலம் குறைந்தப்பட்சம் ஒவ்வொரு நிதியாண்டு இறுதியிலும் மீளாய்வு செய்யப்பட வேண்டிய போதும், எதிர்பார்க்கப்பட்ட பெறுமானங்கள் தவிர மதிப்பீட்டு பெறுமானங்களில் இருந்து வேறுபடுபடுமாயின் அந்த வேறுபாட்டை கணக்கீட்டு மதிப்பீட்டிலான மாற்றமாக இலங்கை கணக்கீட்டு நியம இலக்கம் 08 பிரகாரம் கணக்கீடு செய்ய வேண்டிய போதும், முழுமையாக தேய்விடப்பட்டுள்ள எனினும் தொடரந்தும் பயன்படுத்தப்படும் கூட்டுத்தொகை ரூபா 63,871,121 பெறுமதியான 317 ஆதன பொறிகள் மற்றும் உபகரண அலகுகளில் பயன்படு ஆயுட்காலம் மீண்டும் மீளாய்வு செய்யப்பட்டிருக்கவில்லை.

கூட்டுத்தொகைத்தின் தற்போது உள்ள நிதி நெருக்கடியினால் 2023 ஆண்டின் பொது குறித்த மீள்மதிப்பீட்டு நடவடிக்கைகளை மேற்கொள்கிறேன்.

-மேற்படி-

1.5.3 கணக்கீட்டு குறைபாடுகள்

கணக்காய்வு அவதானிப்பு

- (i) மீளாய்வாண்டின் ஐந்தொகை திகதியன்று அச்சிட்டு முடிக்கப்படாமல் இருந்த பெறுமதி சேர்க்கப்பட்ட வரியுடனான கூட்டுப் பெறுமதி ரூபா 1,763,758 ஆன 7 அச்சக கட்டளைகள், விற்பனையாக காட்டப்பட்டிருந்ததுடன் 4 விலைபட்டியலின் கீழ் பல்வேறு நிறுவனங்களிற்கு மீளாய்வாண்டினுள் வழங்கியிருந்த ரூபா 9,447,404 ஆன அச்சக பொருட்கள், விற்பனை வருமானமாக கணக்கீடு

முகாமைத்துவத்தின் கருத்துரை

பண்டக கோரிக்கையாளரினால் கட்டளைக்குரிய மொத்த பண்டக தொகையும் கிடைக்கும் வரை எவ்வித கொடுப்பனவும் மேற்கொள்ளவதில்லை. அதனால் பண்டகப் பகுதியொன்றை உரிய நிறுவனத்திற்கு அனுப்பியுள்ள போதும் அதனை வருமானமாக

பரிந்துரை

ஆண்டிற்குரிய கொடுக்கல் வாங்கல் மாத்திரம் கணக்குகளில் காட்டப்பட வேண்டும்.

செய்யப்பட்டிருக்கவில்லை.

கருத முடியாதுள்ளது. எனினும் மொத்த பண்டங்களையும் அனுப்பி முடிந்ததுடன் விலைபட்டில் இட்டு உரிய வருமானம் கணக்கீடு செய்யப்படும். இத் பெறுமதியை 2022 ஆண்டின் போது வருமானமாக கணக்கீடு செய்யப்பட்டுள்ளது.

(ii) அச்சக வேலை பூர்த்தி செய்து தேசிய லொத்தர் சபைக்கு ஒப்படைத்திருந்த, 26 அச்சக கட்டளைகள் வருமானமாக கணக்கீடு செய்யப்படாததனால் மீளாய்வாண்டில் லொத்தர் அச்சக வருமானம் ரூபா 13,259,240 யினால், பெறுமதி சேர்க்கப்பட்ட வரி பொறுப்பு ரூபா 1,060,739 யினால் மற்றும் தாமதக் கட்டண செலவினம் ரூபா 570,440 யினால் குறைத்துக் காட்டப்பட்டிருந்தது.

ஏற்றுக்கொள்கிறேன். எதிர்காலத்தில் இவ்வாறான நிலைமையொன்று ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்கிறேன்.

-மேற்படி-

(iii) மீளாய்வாண்டில் இலங்கை தொழிநுட்ப அபிவிருத்தி சபைக்கு ஒப்படைத்திருந்த காணி தொடர்பான மேலதிக மீள்மதிப்பீடான ரூபா 106,864,633 தொகையை அக் கணக்கிலிருந்து அகற்றி செம்மையாக்கி இருக்கவில்லை.

மீள்மதிப்பீட்டு இலாபத்தை தொகுதியிலிருந்து தவறுதலாக அகற்ற இயலாது போயுள்ளது. அதனை எதிர்வரும் ஆண்டில் சரிசெய்ய நடவடிக்கை எடுக்கிறேன்.

சரியாக கொடுக்கல் வாங்கல்களை கணக்குகளிற்கு செம்மையாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

(iv) கல்வி வெளியீட்டு திணைக்களத்திற்கு அச்சிட்டு ஒப்படைத்திருந்த கூட்டுப் பெறுமதி ரூபா 2,796,150 ஆன 52,500 பாடசாலை பாடப் புத்தகங்களை மீளாய்வாண்டு இறுதி இருப்பாக காட்டப்பட்டிருந்தன.

பூர்த்தியடைந்த பண்ட இருப்பு பெறுமதி அல்லது இலாத்தில் அதிகரிப்பு ஏற்படவில்லை.

ஆண்டிற்குரிய கொடுக்கல் வாங்கல்கள் மாத்திரம் கணக்குளிற்கு உட்படுத்தப்பட வேண்டும்.

1.5.4 இணக்கம் செய்யப்படாத கட்டுப்பாட்டுக் கணக்குகள்

| விடயம் | நிதிக்கூற்று பிரகார பெறுமதி ரூபா | நேரொத்த அறிக்கை பிரகார பெறுமதி ரூபா | வித்தியாசம் ரூபா | முகாமைத்துவத்தின் கருத்துரை | பரிந்துரை |
|--------------------|----------------------------------|-------------------------------------|------------------|-----------------------------|---|
| அறவிட வேண்டிய மீதி | 10,087,595 | 1,512,445 | 8,575,150 | பதில் வழங்கப்படவில்லை | இக் கடன்படுனர் மற்றும் கடன்கொடுனர் மீதிகளை குறித்த நிறுவனங்களுடன் கலந்துரையாடி தீர்த்துக் கொள்ள வேண்டும். |

செலுத்த 44,865,636 70,033,215 25,167,579
வேண்டிய
மீதி

1.5.5 விடயமொன்றை வலியுறுத்தல்

கணக்காய்வு அவதானிப்பு

நிதிக் கூற்றுக்களில் இலக்கம் 2.3 இன் பக்கம் கவனத்தை செலுத்துவதுடன் அங்கு குறிப்பிட்டுள்ளவாறு நிறுவனத்தின் நிதிக் கூற்றுக்கள் தொடர்ந்து நிலைத்திருக்கும் எனும் நிச்சயப்படுத்தலின் மீது தயாரிக்கப்பட்டுள்ளன. அவ்வாறாயினும், நிறுவனத்தின் மொத்த பொறுப்புக்கள் ரூபா 108,657,608 இனால் மொத்த சொத்துக்களை மிகைத்துள்ளதுடன் நடைமுறைப் பொறுப்புக்கள், நடைமுறை சொத்துக்களை மிகைத்துள்ளதாக அவதானிக்கிறேன். அவ்வாறாயினும் 1968 இன் 24 இலக்க அரசு அச்சகக் கூட்டுத்தாபன சட்டத்தின் 18(3) பிரிவு பிரகாரம் நிறுவனத்தின் தொடர்ந்து நிலைத்திருக்கும் தன்மைக்காக நிதி ஏற்பாட்டை வழங்க நிதி அமைச்சின் உதவியை பெற்றுக் கொடுக்க கடமைப்பட்டுள்ளதாக ஏற்பாடு வழங்கியுள்ளதாக அவதானிக்கிறேன். அவ்விடயம் காரணமாக எனது அபிப்பிராயம் முனைப்பழியுள்ளதாகக்கப்படவில்லை.

முகாமைத்துவத்தின் கருத்துரை

பதில்
வழங்கப்படவில்லை

பரிந்துரை

கூட்டுத்தாபனத்தின் நிதி நிலைமையை நன்றாக்கிக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.

1.6 பெறவேண்டிய மற்றும் செலுத்த வேண்டிய கணக்குகள்

1.6.1 பெறவேண்டிய பணம்

கணக்காய்வு அவதானிப்பு

- (i) மீளாய்வாண்டு திசம்பர் 31 திகதியன்று கூட்டுத்தாபன கடன்படுனர் மீதிகள் ரூபா 752,068,839 இல் அடிக்கடி கொடுக்கல் வாங்கல் செய்யும் அரசு நிறுவனங்களான கல்வி அமைச்சு, கல்வி வெளியீட்டு திணைக்களம், தேசிய லொத்தர் சபை மற்றும் வரையறுக்கப்பட்ட தேசிய கடதாசி கம்பனி ஆகிய நிறுவனங்களிலிருந்து 5 ஆண்டுகளை விஞ்சிய கூட்டுத்தொகை 63,277,693 ஆன கடன் மீதிகளை அறவிட

முகாமைத்துவத்தின் கருத்துரை

பதில்
வழங்கப்படவில்லை

பரிந்துரை

இந்த நிலுவை கடன் மீதிகளை விரைவில் அறவிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நிகழ்ச்சித் திட்டமொன்று
தயாரிக்கப்பட்டிருக்கவில்லை.

- (ii) மீளாய்வாண்டு இறுதியளவில் பதில் - மேற்படி -
மூடப்பட்ட 04 விற்பனை வழங்கப்படவில்லை
நிலையங்களிற்குரிய கூட்டுத்தொகை
ரூபா 37,529,625 ஆன கடன்படுனர்
மீதியை அறவிட நடவடிக்கை
எடுத்திருக்கவில்லை.

2. நிதி மீளாய்வு

2.1 நிதி விளைவுகள்

மீளாய்வாண்டின் செயற்பாட்டுப் பெறுபேறு ரூபா 281,957,906 ஆன பற்றாக்குறையாக காணப்பட்டதுடன் அதற்கு நேரொத்த முன்னைய ஆண்டின் பற்றாக்குறை ரூபா 43,734,288 ஆனது. அதன் படி நிதி பெறுபேறுகளில் ரூபா 325,692,194 ஆன வீழ்ச்சியொன்று அவதானிக்கப்பட்டது. இந்த வீழ்ச்சிக்கு கூட்டுத்தாபனத்தின் அச்சீட்டு வருமானம் ரூபா 188 மில்லியனினால் குறைந்தமை மற்றும் காணி ஒப்படைக்கும் நட்டமான ரூபா 74 மில்லியன் பிரதானமான காரணமாகவிருந்தன.

2.2 விகிதப்பகுப்பாய்வு

2020 ஆண்டில் முறையே 0.65 : 1 மற்றும் 0.44 : 1 ஆன நடைமுறை விகிதம் மற்றும் உடனடி சொத்து விகிதம் மீளாய்வாண்டினுள் 0.59 : 1 மற்றும் 0.4 : 1 வரை வீழ்ச்சியடைந்துள்ளது. அவ்வாறே 2020 ஆண்டின் முறையே 18 சதவீதம் மற்றும் 2.3 சதவீதம் ஆன மொத்த இலாப விகிதம் மற்றும் தேறிய இலாப விகிதம் மீளாய்வாண்டில் 10 சதவீதம் மற்றும் 17 சதவீதம் வரை வீழ்ச்சியடைந்துள்ளது.

3. செயற்பாட்டு மீளாய்வு

3.1 சிக்கனமற்ற கொடுக்கல் வாங்கல்கள்

கணக்காய்வு அவதானிப்பு

பணிப்பாளர் சபை அங்கீகாரமின்றி கூட்டுத்தாபனத்தின் தலைவரினால் அச்சிடப்படும் ஒரு லொத்தர்ச் சீட்டிலிருந்து கூட்டுத்தாபனத்திற்கு கிடைக்க உள்ள தொகை 49 சதம் முதல் 44 வரை குறைக்கப்பட்டதனால் மீளாய்வாண்டில் கூட்டுத்தாபனத்திற்கு ரூபா 10,519,265 ஆன வருமானமொன்று இழக்கப்பட்டிருந்தது.

முகாமைத்துவத்தின் கருத்துரை

பதில்
வழங்கப்படவில்லை.

பரிந்துரை

பணிப்பாளர் சபை அங்கீகாரமின்றி இவ்வாறு தீர்மானங்கள் எடுக்கக்கூடாது.

3.2 முகாமைத்துவ செயற்திறமையின்மை

கணக்காய்வு அவதானிப்பு

நாணயக் கடிதத்தினால் ரூபா 448,299,364 யிற்கு கடதாசி இறக்குமதி செய்து கொள்வனவு செய்ய இயலுமை இருந்த போதிலும் அவ்வாறு மேற்கொள்ளாது ஒரு சந்தர்ப்பத்தில் உள்நாட்டு வழங்குனர்களிடமிருந்து ரூபா 510,249,355 யிற்கு கடதாசி கொள்வனவு செய்த காரணத்தால் கூட்டுத்தாபனத்திற்கு ரூபா 61,949,991 ஆன நட்டமொன்று ஏற்பட்டிருந்தது.

முகாமைத்துவத்தின் கருத்துரை

பதில் வழங்கப்படவில்லை.

பரிந்துரை

இது தொடர்பாக பரிசோனையொன்று மேற்கொள்ளப்பட்டு பொறுப்புவாய்ந்த அலுவலர்களை இனங்கண்டு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

3.3 செயற்பாட்டு செயற்திறமையின்மை

கணக்காய்வு அவதானிப்பு

2022 பாடசாலை கல்வி ஆண்டிற்காக 95 வகை புத்தகங்களின் 14,641,000 ஆன புத்தக பிரதிகள் அச்சிடப்பட்டு கல்வி வெளியீட்டு திணைக்களத்திற்கு ஒப்படைக்கும் போதான தாமதம் காரணத்தால் கூட்டுத்தொகை ரூபா 969,897 ஆன தொகையொன்று தாமத கட்டணமாக மற்றும் பக்கங்கள் குறைவான காரணத்தால் கூட்டுத்தொகை ரூபா 289,197 யினை விலைபட்டியிலிருந்து குறைத்துக் கொள்ளப்பட்டிருந்தன.

முகாமைத்துவத்தின் கருத்துரை

பதில் வழங்கப்படவில்லை.

பரிந்துரை

முன்னைய ஆண்டுகளிலும் இந்த பிரச்சினை ஏற்பட்டிருந்ததால் பாடப் புத்தகங்களின் அச்சக நடவடிக்கைகளில் தாமதங்கள் ஏற்படலை தவிர்த்துக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.